



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

## இல. 4(8).] பாராளுமன்றம்

4 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்  
2016 ஒக்தோபர் 28 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2016 நவம்பர் 10, வியாழக்கிழமை  
பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

\*

காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

\*

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 32 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 22 ஆம் பிரிவின் கீழ், வெளிநாட்டு மதுபான இறக்குமதி மற்றும் அவற்றின் மீது மதுவரியினை விதித்தல் தொடர்பிலான சட்டதிட்டங்களை விதிப்பது தொடர்பாக, நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் 26 ஆந் திகதிய 1981/87 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(989 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

\*

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளை (இல. 1),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 19 ஆந் திகதிய 1980/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.10.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

\*

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளை (இல. 2),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 19 ஆந் திகதிய 1980/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.10.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

(2)

\*

நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்,— நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரால் நீதியரசரின் ஒருமைப்பாட்டுடன் ஆக்கப்பட்டு, 2016 மே 16 ஆம் திகதிய 1967/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.10.26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

\*

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 1981/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

\* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

## 2016 நவம்பர் 11, வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

704/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2016 ஏப்ரல் மாதம் தொடக்கம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படும், கடன் நெருக்கடி பற்றிய விளம்பரங்களுக்கென செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகைகளின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு பத்திரிகையிலும் விளம்பரங்களை பிரசுரிப்பதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை ஆகியன தனித்தனியே யாதென்பதையும்;
- (iii) இவ்விளம்பரங்களை ஒளி/ஒலி பரப்புவதற்காக தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி விளம்பரங்களுக்கு நிதி பெறப்பட்ட விதம் யாதென்பதையும்;
- (v) மேற்படி விளம்பரங்களுக்கான நிதி அரசாங்க பணத்தை பயன்படுத்தி பெறப்பட்டிருப்பின், இதற்கான நிதி பெறப்பட்ட செலவுத் தலைப்பு யாதென்பதையும்;
- (vi) இவ்விளம்பரங்களுக்கான நிதி பெறப்பட்டது அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் அனுசரணையில் எனின், இந்நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் பெற்றுக்கொடுத்த பணத் தொகை தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

716/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டப் பிரதேச குடும்பங்களுக்கு 7 பர்ச்சஸ் வீதம் வழங்குவதற்கு அவசியமான காணியின் அளவு எவ்வளவு என்பதையும்;
- (ii) ஒவ்வொரு பெருந்தோட்டத்திலும் உள்ள காணி அவசியமான குடும்பங்களின் எண்ணிக்கைக்கிணங்க அவசியமான காணியின் அளவு மற்றும் மேற்படி தோட்டங்களில் உள்ள மொத்தக் காணியின் அளவு ஒவ்வொரு பெருந்தோட்டத்திற்கிணங்கவும் தனித்தனியாக எவ்வளவு;
- (iii) காணியுரிமையை குடும்பத்தவர்களுக்கிடையில் மாத்திரம் கையளிக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக காணி வழங்கப்பட்டால் தொழிலாளர் குடும்பங்கள் மேற்படி காணிகளைப் பெற்றுக்கொள்வதை நிராகரிக்க இடமுண்டா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இந்த விடயத்துடன் தொடர்புடையதாக 2016.05.06 ஆந் திகதி என்னால் கேட்கப்பட்ட வினாவுக்கு அளிக்கப்பட்ட விடைக்கிணங்க, வீடுகளை நிர்மாணிக்க பொருத்தமான பல காணிகளில் தேயிலை செய்கை பண்ணப்பட்டுள்ளமையைக் காரணமாகக் கொண்டால், தேயிலைச் செய்கை இருக்கும்வரை பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்க இயலாமல் போகுமென்பதையும்;
- (ii) 100 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களில் குடியமர்ந்துள்ள இந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியமர்ந்துள்ள வீட்டின் முன்புறமாகவும் பின்புறமாகவும் 7 பர்ச்சஸ்களைக் கொண்டதாக காணி வழங்கக்கூடிய இயலுமை நிலவுகின்றதா;
- (iii) தேயிலைச் செய்கைக்காக சரிவான பிரதேசங்களை பயன்படுத்தி சமவெளிப் பிரதேசங்களை தோட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய இயலுமை உள்ளதா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

723/ '16

கௌரவ ரி. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) இலங்கையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதுப்படுகடன் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) மொத்த பொதுப்படுகடன் தொகை தேசிய வருமானத்தின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி சதவீதம் 2004 ஆம் ஆண்டில் இருந்த பொதுப்படுகடன் தொகையின் சதவீதத்தையும் விட குறைவானதா அல்லது அதிகமானதா என்பதையும்;
- (iv) அக்கடனைச் செலுத்தித் தீர்ப்பதற்கு அரசு பிரேரிக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) அண்மைக் காலம் முதல் மேற்படி கடன் தொகை சம்பந்தமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் இந்நாட்டு அச்ச மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு பணத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(4)

- (இ) (i) மேற்படி அறிவித்தல்களை பிரச்சாரம் செய்வதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) அரசு மற்றும் தனியார் வானொலி ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) தினசரி மற்றும் வாராந்த பத்திரிகைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

---

## 2016 நவம்பர் 12, சனிக்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

708/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2010 மே மாதம் முதல் 2015 சனவரி மாதம் வரையான காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் வர்த்தக விளம்பரங்கள் வழங்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் வர்த்தக விளம்பரங்கள் வழங்கப்பட்ட திகதி, விளம்பரத்தின் பெறுமதி ஆகியவற்றை ஒவ்வொரு ஊடக நிறுவனத்திற்கும் அமைய தனித்தனியே சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

728/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 1995 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை அரசாங்கத்தினால் அறவிடப்படுகின்ற நேரடி வரி வகைகள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு வரி வகையும் அறவிடப்படும் அடிப்படை வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) 1995 முதல் 2015 வரை நேரடி வரி மூலம் அரசு வருமானத்துக்கு செய்யப்பட்ட பங்களிப்பு (ரூபா) ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பங்களிப்பு அரசாங்கத்தின் மொத்த வருமானத்தினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியினதும் சதவீதமாக, ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
- (v) அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் நேரடி வரி வருமானம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (vi) 2015 ஆம் ஆண்டில் சார்க் பிராந்திய நாடுகளுக்கு ஒப்பீட்டளவில், இலங்கையின் நேரடி வரி வருமானத்தின் போக்கு எத்தகையதென்பதையும்;
- (vii) இலங்கையின் நேரடி வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள சிறப்பு நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக திருகோணமலை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத் தொகை, ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;
- (ii) மேற்படி பணத் தொகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
- (iii) பிரதேச செயலகங்களுக்கு அமைய ஒதுக்கப்பட்ட பணத் தொகை வருட அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டங்களுக்கு முறைசார்ந்த கொள்வனவு நடைமுறை பின்பற்றப்படாமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா என்பதையும்;
- (ii) மேற்படி ஆண்டுகளில் இது தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி நிதி ஒதுக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி மாற்றங்கள் யாவை என்பதையும்;
- (iii) வாழ்க்கைத் தரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 15, செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவராக திரு. சந்தன பெல்பிட்ட சேவையாற்றுகின்றாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவரது சம்பளம், கொடுப்பனவுகள், வழங்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான மாதாந்த வாடகை ஆகியன தனித்தனியே யாது என்பதையும்;
- (iii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் 2015 நவம்பர் 06 ஆம் திகதியிடப்பட்ட PCI/52/2015 ஆம் இலக்க மனுவின் கீழ் கமத்தொழில் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திரு. சந்தன பெல்பிட்ட இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தானத்தின் பிரதிப் பொது முகாமையாளராக சேவையாற்றிய காலத்தில் மேற்கொண்டுள்ள பாரிய நிதி மோசடிகள் யாவை என்பதையும்;
- (v) மேற்படி நிதி மோசடிகள் தொடர்பிலான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் யாவை என்பதையும்;
- (vi) மேற்படி சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;
- (vii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படவில்லை எனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

897/ '16

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், தோப்பூர் உப பிரதேச செலயகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;
- (ii) மேற்படி நிறுவனத்தின் நிரந்தர மற்றும் பதில் கடமையாற்றுகின்ற பணியாட்டொகுதியினரின் தகவல்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி அலுவலகம் பொது மக்களுக்கு ஆற்றும் சேவை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்ட LGN அபிவிருத்தி கருத்திட்டம் தோப்பூர் உப பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப் படாமையான காரணம் யாது என்பதையும்;
- (ii) முன்னாள் மாவட்ட செயலாளரினால் திட்டமிட்டு மேற்படி கருத்திட்டம் நிறுத்தப்பட்டதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) பொதுமக்களின் நலனை முன்னிட்டு தோப்பூர் உப அலுவலகத்தின் பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் மேலதிக சேவையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

914/ '16

கௌரவ ஈ. ரஞ்ஜித் த சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களின் பங்கேற்புடன் தற்பொழுது ஆய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) மேற்படி ஆய்வு முழு நாட்டிலும் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அந்த ஆய்வின் நோக்கம் யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இதில் பங்குபற்றியுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இந்த ஆய்வுக்கு எடுக்கும் காலம் யாதென்பதையும்;
- (iii) கமத்தொழில் அமைச்சு இந்த ஆய்வுக்காக பணம் ஒதுக்கியுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அத்தொகை எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

(7)

**2016 நவம்பர் 16, புதன்கிழமை**  
**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

713/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தொழில் நியாய மன்றங்களில் விண்ணப்பதாரி அல்லது பிரதிவாதி சார்பில் பிரதிநிதியொருவர் தோற்றுவதற்காக, கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் (திருத்திய) 46 வது பிரிவு மற்றும் மேற்படி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளின்படி செயலாற்றுவதை மேற்கூறிய நியாய மன்றங்களின் நிகழ்கால தலைவர்கள் மறுப்பதற்கான காரணங்கள் யாவை;
- (ii) ஊழியர்களுக்கு வசதியாகவும் குறைந்த செலவிலும் தமது வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்குறைய 60 வருடகாலமாக நிலவிய சந்தர்ப்பத்தையும் நடைமுறையையும் திடீரென நிறுத்தியமையின் மூலம் அரசாங்கத்தின் தொழிலாளர்களுக்கெதிரான உள்பாங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (iii) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் இந்நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதா;
- (iv) நியாயமானதாகவும் சட்டத்தின் பிரகாரமும் முன்னர் இருந்த நிலைமைக்கு தொழில் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மீளநிறுவப்படாவிடின் சட்டத்தரணிகளை முன்வைக்க விண்ணப்பதாரிகளுக்கு சிரமமானதாக அமையுமென்பதை அறிவாரா;
- (v) சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தரணிகளை வழங்கும் சட்ட உதவிச் சேவை பற்றி விண்ணப்பதாரிகளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அறிவாரா;
- (vi) இன்றேல், சந்தைப் பொருளாதாரக் கொள்கையில் முன்னர் நிலவிய “சமூகப் பதம்” இன்றளவில் நீங்கியுள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

898/ '16

கௌரவ சமல் ராஜபக்ஷ,— கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 சிறுபோகம், பெரும்போகம் மற்றும் 2016 சிறுபோகம் ஆகிய மூன்று போகங்களில் கிடைத்த மொத்த நெல் விளைச்சல் எவ்வளவு;
- (ii) இதில், நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்த நெல்லின் அளவு ஒவ்வொரு மாவட்டம் மற்றும் களஞ்சியத்திற்கிணங்க வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) சபையினால் ஒரு கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்ட விலை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2016.07.31 ஆந் திகதியன்று மேற்படி களஞ்சியங்களில் எஞ்சியிருந்த நெல்லின் கையிருப்புத்தொகை எவ்வளவு;
- (ii) மேற்படி களஞ்சியங்களிலிருந்து விற்பனை செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) மேற்படி நெல் சந்தைப்படுத்தப்பட்ட ஆட்கள் அல்லது கம்பனிகள் மற்றும் அவர்களுக்கு நெல் சந்தைப்படுத்தப்பட்ட விலை யாது;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) சதொச மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களுக்கு விநியோகித்துள்ள நெல்லின் அளவு யாது;
- (ii) ஆட்களுக்கும் கம்பனிகளுக்கும் நெல் விற்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;
- (iii) விலங்குத் தீனிக்காகவும் மதுபான உற்பத்திக்காகவும் வழங்கப்பட்ட நெல்லின் அளவு மற்றும் சந்தைப்படுத்திய விலைகள் வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

911/'16

கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2007 ஆம் ஆண்டு தொடக்கம் களனிப் பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் செவிப்புலனியல் எனும் நான்கு ஆண்டு விசேட பட்டப் பாடநெறியொன்று ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;
- (ii) இப்பட்டப் பாடநெறி, முதலாம் ஆண்டின் பின்னர் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, செவிப்புலனியல் என இரண்டு விஞ்ஞானமாணி விசேட பாடநெறிகளாக பெயரிடப்படுகின்றது என்பதையும்;
- (iii) பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையைக் கற்ற பட்டதாரிகள், மொழிச் சிகிச்சையாளர்களாக சுகாதார அமைச்சுக்கு ஆட்சேர்க்கப்படுகிறார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) செவிப்புலனியல் பட்டத்தை நிறைவு செய்த பட்டதாரிகளை சுகாதார அமைச்சுக்கு ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

913/'16

கௌரவ விஜித்த பேருகொட,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கடந்த ஐந்தாண்டு காலத்தினுள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்,
- (i) தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை;
- (ii) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை;
- (iii) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை, மொத்த மாணவர்களின் எண்ணிக்கையின் சதவீதமாக;
- (iv) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் மாணவர் உதவிதொகை கிடைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை;
- (v) சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் பிரசித்திபெற்ற பாடசாலை களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை;

ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறாக எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?



(9)

- (ஆ) (i) 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் போது சில பரீட்சை நிலையங்களில் பிரச்சினைகளும் குறைபாடுகளும் அறிக்கையிடப்பட்டன என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா;
- (ii) ஆமெனில், அத்தகைய சம்பவங்கள் அறிக்கையிடப்பட்ட பரீட்சை நிலையங்கள் யாவை;
- (iii) அச்சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர்;
- (iv) மேற்படி பொறுப்புக் கூறவேண்டிய ஆட்கள் தொடர்பில் முறைசார்ந்த விசாரணை நடாத்தப்படுமா;
- (v) பிரச்சினைகளை எதிர்கொண்ட மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (vi) ஆமெனில், இம்மாணவர்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 17, வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள்

899/ '16

கௌரவ சமல் ராஜபக்சு, — கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரவில மற்றும் யோதகண்டிய கமநல சேவை நிலையங்களின் ஆளுகைப் பிரதேசங்களிலிருந்து உர மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
- (ii) இவ்விவசாயிகளில் உர மானிய நிதித்தொகை வழங்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) உர மானிய நிதித்தொகை வழங்கப்படவுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) உர மானிய நிதித்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கு உத்தேசமாயுள்ள திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

900/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, — மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) கொழும்பு, எல்பின்ஸ்ரன் கலையரங்கத்திற்கு முன்னால் உள்ள டிரிபோலி வர்த்தகத் தொகுதியின் களஞ்சியங்கள் நவீன முறையில் திருத்தியமைக்கப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கின்றதா என்பதையும்;
- (ii) மேற்படி கட்டடங்கள் பாவனைக்கு எடுக்கப்படாது மூடி வைக்கப்பட்டுள்ளது ஏனென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

915/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 6/2006 இன் ஏற்பாடுகளின்படி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) கருத்துறை, ஹொரண மற்றும் மத்துகம கல்வி வலயங்களிலுள்ள அனேகமான பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு மேற்படி பதவி உயர்வுக்கமைய 2011.01.01 ஆம் திகதியிலிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைச் சம்பளம் இதுவரை செலுத்தப்படவில்லையென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) ஆமெனின், ஆசிரியர்களுக்கான நிலுவைச் சம்பளம் செலுத்தப்படாமையான காரணம் யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

906/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2016.07.22 ஆம் திகதி வர்த்தமானப் பத்திரிகை மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) மேற்படி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கோரப்பட்டுள்ள தகைமைகள் மற்றும் விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் தேதிக்கு வயதெல்லை யாதென்பதையும்;
- (iii) பட்டதாரி விண்ணப்பதாரிகளுக்கு 22 - 28 வரையிலான வயதெல்லை விதிக்கப்பட்டுள்ளமையானது நியாயமானதல்ல என்பதால், தொழிலற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்கக்கூடிய வகையில் அதற்கான உச்சமட்ட வயதெல்லையை 30 வயது வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

916/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டில் கருத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய பாடசாலைகளில் கத்தோலிக்க/கிறிஸ்தவ சமய பாடத்துக்கு நிலவிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) 2015 ஆம் ஆண்டில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டது மேற்படி வெற்றிடங்களுக்கு அமைவாகவா என்பதையும்;
- (iii) மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட அபேட்சகர்களின் எண்ணிக்கை, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iv) அதன் பிரகாரம், நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (v) பேருவளை, மக்கொன, முங்ஹேனவில் வசிக்கும் செல்வி பீ.உ.எஸ் சயனி விதர்சனா 2015.11.14 ஆம் திகதியன்று பிங்கிரிய தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தாரா என்பதையும்;
- (vi) ஆமெனில், இவர் தெரிவு செய்யப்படாமையான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

**2016 நவம்பர் 18, வெள்ளிக்கிழமை**  
**வாய்மூல விடைக்கான வினாக்கள்**

904/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) செயற்பாட்டுக் கடமையாற்றும் இராணுவ வீரர்களின் தங்கிவாழ்வோருக்கு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றதெனினும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்கிவாழ்வோருக்கு கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் இவ்வசதி கிடைப்பதில்லையென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) ஒரே செயற்பாட்டுக் கடமையில் ஈடுபட்டிருந்து மரணித்த இராணுவ வீரர்களின் தங்கிவாழ்வோர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்கிவாழ்வோர் என இரு வேறுபட்ட விதத்தில் பராமரிப்புப் பெறுதல் மூலம் பாரிய அநீதி இழைக்கப் படுகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) திறக்கப்படவுள்ள நாராஹேன்பிட்ட புதிய பொலிஸ் வைத்தியசாலையின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்கிவாழ்வோருக்கும் அவ்வாறான தங்கியிருந்து சிகிச்சைபெறும் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

923/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதில்ஸ,— அபிவிருத்த உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சுப்ரீம் செட் தனியார் கம்பனிக்கும் இலங்கை முதலீட்டுச் சபைக்குமிடையே செய்யுமித் தொழில்நுட்பம் சம்பந்தமாக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- (iii) மேற்படி தனியார் கம்பனியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iv) மேற்படி கம்பனியின் முதலீடு எவ்வளவென்பதையும்;
- (v) செய்யுமித் தொழில்நுட்பம் பற்றிய அவர்களது தொழில்சார் அனுபவம் யாதென்பதையும்;
- (vi) குறிப்பிட்ட உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1004/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொறுப்பில் வைப்பீடு செய்யப்பட்டதா என்பதையும்;
- (ii) இவ்வைப்பீடுகளைக் கணக்கிட முடியுமா என்பதையும்;
- (iii) இதுவரையில் அவர்களின் தங்கம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லையென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;
- (iv) மேற்படி (i) தொடர்பில் கிடைக்கக் கூடியதாகவுள்ள விபரங்கள்;
- (v) இக்கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ;

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 19, சனிக்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

912/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தினபுரி, கொல்லொன்ன, பொரலுவாகே ஐன கிராம அலுவலர் பிரிவின் ஹேயிஸ் தோட்டத்திலிருந்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்ட காணிகளிலிருந்து 405 ஹெக்டெயர் இரத்துச் செய்யப்பட்டு காணி மறுசீரமைப்பு ஆணைக் குழுவினால் மீண்டும் சுவீகரிக்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (ii) கொன்கலகந்தையில் அமைந்துள்ள 11 தொடர்பாடல் கோபுரங்களிலிருந்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்ற வரி வருமானம் 1996 ஆம் ஆண்டிலிருந்து வரையறுக்கப்பட்ட மத்தூரட்ட பெருந்தோட்டக் கம்பனியால் பெறப்படுகின்றதென்பதை அறிவாரா;
- (iii) 1972 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் பிரகாரம் உப குத்தகை வழங்கப்படுதல் முற்றாகவே தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் வரையறுக்கப்பட்ட மத்தூரட்ட பெருந்தோட்டக் கம்பனியால் உப குத்தகை உடன்படிக்கையின் மூலமாக 11 கோபுரங்களை அமைக்க தொடர்பாடல் கம்பனிகளுக்கு எவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது;
- (iv) இந்த மோசடிச் செயல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்டக் கம்பனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி வருமானத்தை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

917/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2006 சனவரி மாதம் தொடக்கம் 2015 சனவரி மாதம் வரையான காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, காணாமற்போன, தாக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் மற்றும் இவர்கள் மேற்படி சம்பவங்களுக்குள்ளான திகதிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (ii) மேற்படி காலப்பகுதியில் தாக்குதல்களுக்குள்ளான ஊடக நிறுவனங்கள் மற்றும் அத்தாக்குதல்கள் நடைபெற்ற திகதிகள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி சம்பவங்கள் தொடர்பாக நடைபெறுகின்ற விசாரணைகளின் முன்னேற்றம், ஒவ்வொரு விசாரணைக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

## 2016 நவம்பர் 22, செவ்வாய்க்கிழமை

### வாய்மூல விடைக்கான வினாக்கள்

535/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் சோயா அவரை பயிர்செய்யப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு;
- (ii) 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் சோயா அவரை உற்பத்தி ஆண்டுவாரியாக வெவ்வேறாக எத்தனை கிலோகிராம்;
- (iii) அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சோயா அவரையை கொள்வனவு செய்கின்றதா;
- (iv) ஆமெனில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சோயா அவரையின் அளவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (ஆ) (i) சோயா அவரை உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில்,

(i) பதிவு செய்திருந்த ஊழியர் சேமலாப நிதியக் (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;

(ii) புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை;

ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புதிதாக பதிவு செய்துள்ள ஊ.சே.நி. (EPF) கணக்குகளின் எண்ணிக்கை,

(i) அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகள்;

(ii) பகுதியளவிலான அரசு நிறுவனங்கள்;

(iii) தனியார் துறை;

(iv) கைத்தொழில்துறை;

(v) விவசாயத்துறை;

(vi) சேவைத் துறை;

இற்கு அமைய ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

---